

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 1, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of September, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Bekaragodahena, Marakkalayahena, Sapugahahena, Olakapalahena, and Galgodehena, forming one block situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 162 acres 2 roods and 3 perches, shown as lots A, C, D, and E in the annexed plan W. L. O. S. No. 30, and bounded as follows : on the north by Boraluwehena belonging to Crown, Gadimbahena belonging to Crown, Gulanehena belonging to Crown, Tolabopanduralangahena belonging to Crown, Kanattawatta belonging to Patunga Dowan Hami and others, Ihalahungewatta belonging to Hewapatirana Don Dines, the Kandedola (stream), Galawatadeniya belonging to Hewapatirana Don Bastian and others, the Kandedola (stream) ; on the east by Marakkalayahena belonging to Crown, Egodahawatta claimed by Halwattege Siyadoris and others, Marakkalayahena belonging to Crown, Sapugahahena belonging to Crown, Belipandurahena belonging to Crown, Tennehenahena belonging to Crown, Nugehena belonging to Crown ; on the south by Welihinnawalawatta belonging to Hewapatirana Piris and others, Pelpolagewatta belonging to ditto, Talgasmullewatta belonging to ditto, Ketakalamullewatta belonging to ditto, Olakapalewatta belonging to ditto ; on the west by Waturuwalagawahena belonging to Crown, another portion of Marakkalayahena belonging to Crown, Wahungedeniyagawawatta belonging to Hewapatirana Piris, Udadoledeniya belonging to ditto, Mimanakolamandiyehena belonging to Crown, Wawulgallendehena belonging to Crown.

විෂි 1899 ක්ව සැප්තැම්බර් මස 1 වෙනි දින පටන් තුන්මාසකට ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින් මාතර මගේ කන්තෝරුවේදී මා ඉදිරිපිටට පැමිණ එකී ඉඩම්වලට නොහොත් ඉන් කොසියම් එකකට නොහොත් ඊට ඇති යම් ඉඩකඩකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත් විෂි 1897ගේ නොමිමර 1ගේ ආඥාපණයේ ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මූලාදානි ධාන්‍යවරය දරණ පෝත් පැන්රී එවිස් යන මට විෂි 1897ගේ නොමිමර 1ගේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එකීන් අයිතිවාසිකමක් ගෙනහැර දක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රාජසන්තක ඉඩම් හැටියට මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මා විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැනගතයුතුයි.

ජේ. පී. එවිස්,
විශේෂ මූලාදානි වම්ක.

ඉඩම්වල තොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර කන්දබවපත්තුමේ බැරගම යන ගම තිබෙන යම් සමග අවුකාපු (W. L. O. S. නොමි මර 30ගේ) සිතියමේ පෙන් සන අක්කර 162කට රූඩ් 2කට පර්ච්ස් 3ක් බිම්තරම ඇති බැකරගොඩගේනද, මරක්කලයා ගේනද, සපුගහගේනද, මලකාපලගේනද, ගල්ගොඩේ ගේනද කිසන A. C. D සහ E අක්ෂරවලින් පෙන්වන එකාබව බිම් කවිවිලට මෙයිම—උතුරට රාජසන්තක බොරඑමේ ගේනද, රාජසන්තක ගැඹිමගේනද, රාජසන්තක ගුලුගේ ගේනද, රාජ සන්තක තොලබෝපදුරලග ගේනද, ජතුන්ග දොවන්හාමීට සහ තවත් අසවළුන්ට අයිති කනක්ගේ වන්නද, ගෝවාපතිරණ ගේ දොන් දිනෙස්ට අයිති ඉහලවතුන්ගේ වන්නද, කන්දේදොලද, ගෝවාපතිරණගේ දොන් බස්නිසන්ට සහ තවත් අසවළුන්ට අයිති ගලවකදෙහියද, කන්දේ දොලද; නැගෙනහිරට රාජසන්තක මරක්කලයාගේනද, හල්වත්තේගේ සිසදොරිස් සහ තවත් අසවල් විසින් අයිතිවාසිකම් කිසන එගොවකවන්නද, රාජසන්තක මරක්කලයාගේනද, රාජසන්තක සපුගහගේනද, රාජසන්තක බෙලිපදුර ගේනද, රාජසන්තක නැන්තේ ගේනද, රාජසන්තක තුගේගේනද; දකුණට ගෝවාපතිරණගේ පිරිස්ට සහ තවත් අසවළුන්ට අයිති වැලිගින්නවල වන්නද, එම අසවළුන්ට අයිති පැල්පොලගේ වන්නද, එම අසවළුන්ට අයිති කල්ගස්මල්ලේ වන්නද, එම අසවළුන්ට අයිති කැටකාලමල්ලේ වන්නද, එම අසවළුන්ට අයිති මලකාපලේවන්නද; බස්නාගුරට රාජසන්තක වතුරවලගොවා ගේනද, රාජසන්තක මරක්කලයාගේනේ තවත් කොටසක්ද, ගෝවාපතිරණගේ පිරිස්ට අයිති වතුන්ගේ දෙහියගොවා වන්නද, එම අසව අයිති උඩදොලේ දෙහියද, රාජසන්තක මිමණකොලමත්තියේ ගේනද, රාජසන්තක විලුල්ගල්ලාදේ ගේනද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் ஆஸ்து புரட்டாசிமீ 1 ன் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளுக்கு அல்லது அக்காணிகளின் எதற்கும் அல்லது எவற்றுக்கும் ஏதும் உடந்தையேனும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்திரை எனது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளுக்கு அல்லது அவற்றில் எதற்கும் அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், 1897 ம் ஆஸ்து முதலாம் நொம்பர்ச் சட்டத்தின்படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்ரி ஸ்விஸ் ஆகிய நம்மில் 1897 ம் ஆஸ்து முதலாம் இலக்கச்சட்டம்

த்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என்கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளில் அல்லது அவற்றுள் உரித்துப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.


ஜே. பி. லூவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

I.

தென்மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபடபத்துவையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. கொம்பர் 30 ம் டாப்பில் காணப்படும் பங்குகள் A, C, D, யும் E, யும் பிரிவுபடி பேகறகொடகேன, மறக்களயாகேன, ஸ்புகாகேன, ஓளகாபளகேன, கங்கொடகேன இவையெல்லாம் ஓரேகாணியாய்த் தோற்றப்படும் யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 162 ஏக்கர் 2 றூட் 3 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள பொறவுவேகேன, அரசாட்சிக்குள்ள கெட இங்கேன, அரசாட்சிக்குள்ள குளனேகேன, அரசாட்சிக்குள்ள தொளபோபத்துறளங்கேன, பாதுங்க தொவன்காமியும் சிலபேர்களுக்கு முடைய கனத்தேவத்த, கேவாபதிறனகே தொன் தினெசுடைய இளவகுருகேவத்த, கந்தேதொல (ஓடை), கேவாபதிறனகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய களவத்தெனிய, கந்தேதொல ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள மறக்களயாகேன, கள்வத்தேகே சியதேரிசும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் என்கொடகவத்த, அரசாட்சிக்குள்ள மறக்களயாகேன, அரசாட்சிக்குள்ள ஸ்புகாகேன, அரசாட்சிக்குள்ள பெளிபந்தரேகேன, அரசாட்சிக்குள்ள தென்னேகேன அரசாட்சிக்குள்ள றுகேகேன ; தெற்கு-கேவாபதிறனகே பிரிசும் சிலபேர்களுக்குமுடைய வெளிகின்ன வலவத்த, மேற்சொல்லியவர்களுடைய பென்பொளகேவத்த, மேற்சொல்லியவர்களுடைய தன்கஸ்முள்ளேவத்த, மேற்சொல்லியவர்களுடைய கெட்டகாளமுள்ளேவத்த, மேற்சொல்லியவர்களுடைய ஓளகபளேவத்த ; மேற்கு-அரசாட்சிக்குள்ள வதறவளகாவாதேன, அரசாட்சிக்குள்ள மறக்களயாகேனயால் இன்னும் ஓர் பங்கு, கேவாபத்திறனகே பிரிசுடைய வகுன்கேதெனியகாவாவத்த, மேற்சொல்லியவனுடைய உடதொளதெனிய, அரசாட்சிக்குள்ள யிமனகொளமங்கயேகேன, அரசாட்சிக்குள்ள வவுள்கள்ளந்தேகேன.



Situation : Beragama in Kandaboda pattuwa.

Lot.	Name of Land.		Extent.	
			A.	R. P.
A ...	Betaragodahena	...	1	3 17
C ...	Do.	...	53	3 26
D ...	Olakapalahena, Galgodahena, &c.	...	66	3 0
E ...	Do.	...	40	0 0
			162	2 3

Surveyor-General's Office
Colombo, June 12, 1899.

301

S. J. C. MORE,
for Surveyor-General.

II.

The land commonly called or known as Amuhenagoda and Gindarabokkewilahena, situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 61 acres 0 roods and 8 perches, shown as lots B and C in the annexed plan W. L. O. S. No. 32; and bounded on the north by the Middelketiyedola (stream), Middelketiya belonging to Wijetungamage Juan Hami and others, Deniyekoratuwa belonging to ditto, Paragahaliyaddehena belonging to Crown, Lattewattahena belonging to Crown, Etambagahakanatta belonging to Crown; on the east by Dawatagahadeniya belonging to Wattenekatige Andrisa and others, Gindarabokkewila belonging to Mr. R. Tilakarathna and others (lot A in W. L. O. S. No. 32); on the south by Koskanuwewilehena belonging to Crown, Dunukeiyapettarehena belonging to Crown; on the west by Mulanepittaniya belonging to Marikkar of Hakmana.

දකුණුපලාතට අසිති මතර කන්දබට්ටපත්තුම් බැරතම සත ගම නිබෙන මේ සමග අවුනාපු (W. L. O. S. නොම 32 වෙනි) සිතියමේ පෙන්නන අක්කර 61කින්, පර්ච්ස් 8කින් සීමිතරම ඇති අමුණේන්ගොඩ සහ හින්දරබොක්කේ විල යෙහ කිසන B සහ C අක්කරවලින් පෙන්වන එකාබව සීමිතරවලට මාසිමි—රුකුට මිදුල්ලේකැව්ගේ දෙලද, විලේකුන් ගමගේ පුවන්තාමිට සහ නවත් අඟවළුවට අසිති මිදුල්ලකැව්ගේ, එම අඟවළුවට අසිති දෙකිගේ කොරවුලද, රජසන්නක පරගහලිගද්දේ ගේනද, රජසන්නක ලත්තේගේ වත්තේ ගේනද, රජසන්නක ඇට්ගහ කන්නද; කැලගණුරුව වත් තේ නැකතිගේ අන්දිරිසාව සහ නවත් අඟවළුවට අසිති දවලගහ දෙකිගේ, ආර්. නිලකරන්න මහත්මියට සහ නවත් අඟවළුවට අසිති හින්දරබොක්කේ විලද (W. L. O. S. නොම 32 සිතියමේ A සීමිතරවලට); දකුණට රජසන්නක කොස් කනුමේ විලේ ගේනද, රජසන්නක දුනුකෙසියාපේතරේ ගේනද; බස්නාගුරට හකමණ මරිකාර්ට අසිති විලගේ පිට්ට හිගද.

தென்மகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபடபத்துவையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 32 டாப்பில் காணப்படும் பங்குகள் B, C, பிரிவுபடி அமு கேன்கொடும் கிந்தறவொக்கேவில்கேனும் இவையெல்லாம் ஒரே காணியாய்த் தோற்றப்படும் யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 61 ஏக்கர் 8 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-மீதெள்ளுகெடடியேதொல, விஜேதன்கமகே ஜயன்காமியும் சிலபேர்களுக்குமுடைய மீதெள்ளுகெடடிய, மேற்சொல்லியவர்களுடைய தெனியேகொறட்டுவ, அரசாட்சிக்குள்ள பறகாளியத்தேகேன, அரசாட்சிக்குள்ள எத்தேகே வத்தேகேன, அரசாட்சிக்குள்ள எடம்பகானத்த; கிழக்கு-வத்தேகேனகதிகே அந்தி ரிஸாயும் சிலபேர்களுக்குமுடைய தவட்டகாதெனிய, ஆர். திளகறத்தன துரைஉடையவும் சிலபேர்களுக்குமுடைய கிந்தறபொக்கேவில, (W. L. O. S. நொம்பர் 32 டாப்பில் A பங்கு); தெற்கு-அரசாட்சிக்குள்ள கொஸ்கனு வேவிலேகேன, அரசாட்சிக்குள்ள துனுகெய்யாபெத்தறேகேன; மேற்கு-கம்மன மறிக்கார்உடைய முள்ளே பிட்டனிய,



Situation : Beragama in Kandaboda pattuwa.

Lot.	Name of Land.		Extent.	
			A.	R. P.
B	Amuhenagoda	...	33	1 30
C	Do.	...	27	2 18
			<u>61</u>	<u>0 8</u>


III.

The land commonly called or known as Talgahahena, situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 38 acres 1 rood and 12 perches, as described in the annexed plan W. L. O. S. No. 31, and bounded as follows : on the north by Puhuhenegodahena belonging to Crown, the Urumuttu-ara (stream); on the east by the Urumuttu-ara, Galawattadeniya belonging to Liyanage Don Andris and others, Potuketiyawatta claimed by Arachchige Don Abaran and others (title plan 172,120); on the south by the Gansabhawa road from Makandura to Talahagama; on the west by Tennehena belonging to Crown, Talgahahena belonging to Crown.

දකුණු පලාතට අයිති මහර කන්දබද්දපත්තුවේ බැරගම සහ ගමේ නිවෙස මේ සමග අමුතා (W. L. O. S. නොමි 31 වේ) සිතියමේ පෙනෙන අක්කර 38කින්, රූඩ් 1කින්, පර්ච් 12ක් සමූහයක් ඇති කලාපයක් මෙහි—උතුරට රජසන්නක පුකුලේගේගොඩ ගේනද, උතුරු මුහුදු; නැගෙනහිරට උතුරු මුහුදු, ලියනගේ දෙයින් අන්දිරිස්ට සහ නවත් අසව්වත්ට අයිති ගලවත්ත දෙයින්ද, ආරම්භයේ දෙයින් අවරන් සහ නවත් අසව්ව් පසින් අයිතිවැසිකම් කිසික පොතු කැවීම වත්තද, (172,120 පිඳුරුකඩදැසි); දකුණට මාකන්දපේ සිට කලාපයට සහ ගමසහ පාරද; බස්නාහිරට රජසන් කක නැවත්ව යනද, රජසන්නක කලාපයෙන්ද.

தென் மாகாணத்தின் மாத்துறை யைச் சேர்ந்த கந்தபொடபத்துகையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள தலகாகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற 38 ஏக்கர் 1 ரூட் 12 பர்சஸ் விஸ்தாரமுள்ளதும் இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 31 ம் டாப் பில் விவரிக்கப்பட்டதும்:—

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள புதுக்கேனகொடகேன, ஊறுமுத்து ஆர்; கிழக்கு-ஊறுமுத்து ஆர், ளியனகே தொன் அந்திரிசும் சிலபேர்களுக்குமுடைய கலவத்ததெனிய, ஆறுச்சிகே தொன் அபறனும் சிலபேர்க ளும் உரித்துச்சொல்லும் பொத்துகெட்டிய வத்த (172,120 பித்துரு கடதாசி); தெற்கு-மாகந்தரிஸ்ருந்து தலகா மக்கு போகும் கம்ஸபாபாதை; மேற்கு-அரசாட்சிக்குள்ள தென்னகேன், அரசாட்சிக்குள்ள தள்காகேன.



Land called Talgahahena in Beragama in Kandaboda pattuwa, in extent 38A. 1R. 12P.
 Surveyor-General's Office,
 Colombo, June 7, 1899. S. J. C. MORE,
 for Surveyor-General.


IV.

The land commonly called or known as Gorakaelehena, situate in the village of Beragama in the Matara-Kandaboda pattuwa, in the Southern Province, containing in extent 11 acres 1 rood and 25 perches, as described in the annexed plan W. L. O. S. No. 29, and bounded as follows: on the north by Pahalawatta belonging to Arachchige Dingi Appu and others; on the east by Wilewatta belonging to Arachchige Kalu Appu and others, Beddagedarahena belonging to Crown; on the south by Beddagedarahena belonging to the Beragama Pansala; on the west by Dewarawewatta belonging to Beragamalokuge Don Juwanis and others, Thalagorakaeledeniya belonging to Arachchige Dinge Appu and others.

දකුණුපලාතට අයිති මාතර කන්දබඩපත්තුමේ බැරගම ගම තිබෙන 11 අම ග අඩුනාපු (W. L. O. S. නොමැර 29 වේ) සිතියමේ පෙන්නන අක්කර 11ක, රූ 1ක, පර්ච් 25ක් විමකරම ඇති ගොරකඇලේගේ කිසක විමකවලට මායිම්—ඉතුරට ආරච්චිගේ හිනිච්චිපුට සහ නවත් අසව්ච්චිට අයිති පහලවත්ත; කුරුමෙඳුරට ආරච්චිගේ කඩච්චි පුට සහ නවත් අසව්ච්චිට අයිති විලේ වත්ත, රාජසන්නක බැඳ්ඳේගෙදර ගේත; දකුණට බැරගම පත්පලට අයිති බැඳ්ඳේගෙදර වත්ත; වන්නාඳුරට බැරගම ලොකුගේ දෙන ජුවානිස්ට සහ නවත් අසව්ච්චිට අයිති දෙවරාච්චි වත්ත, ආරච්චිගේ හිනිච්චිපුට සහ නවත් අසව්ච්චිට අයිති ඉහල ගොරකඇලේ දෙනි.

தன்மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த கந்தபடபத்துவையில் பெறகம யென்னும் கிராமத்திலுள்ள கொறக எலேகேன யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற அட்சரத்தால் குறிக்கப்பட்ட W. L. O. S. நொம்பர் 29 ம் டாபயில் 11 ஏக்கர் 1 ரூட் 25 பர்சஸ் விஸ்தாரமுள்ளது:—

எல்லை, வடக்கு-ஆறுச்சிகே டிங்கி அப்பயும் சிலபேர்களுக்குமுடைய பகளவத்த; கிழக்கு-ஆறுச்சிகே களு அப்பயும் சிலபேர்களுக்குமுடைய விளேவத்த, அரசாட்சிகளுள்ள பெத்தேகெதறகேன; தெற்கு-பெறகம பங்ஸள உடைய பெத்தேகெதறவத்த; மேற்கு-பெறகமளொகுகே தொன் ஐ-வானிகம் சிலபேர்களுக்குமுடைய தெவறு வேவத்த, ஆறுச்சிகே டிங்கி அப்பயும் சிலபேர்களுக்குமுடைய இகலகொறகளேலேதெனிய.



Land called Gorakaelehena in Beragama, in Kandaboda pattuwa, in extent 11a. 1r. 25p.
 Surveyor-General's Office, S. J. C. MORE,
 Colombo, June 12, 1899. for Surveyor-General.